

MAY 2008

U/ID 46434/UCCD

Time : Three hours.

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

All questions carry equal marks.

1. Explain the errors that can be disclosed by the preparation of Trial Balance.

இருப்புச் சோதனை பட்டியல் தயார் செய்வதன் மூலம் எப்படிப்பட்ட பிழைகள் வெளிப்படும் என்பதை விளக்குக.

2. State the features of stock and debtors system of a branch account.

சரக்கு மற்றும் கடனாளிகள் முறையில் தயாரிக்கப்படும் கிளைக் கணக்கின் சிறப்புக்களை கூறுக.

3. What do you mean by instalment-purchase system?

தவணை முறை கொள்முதல் முறையின் விளக்கம் யாது?

4. Explain the salient features of single entry system of book-keeping.

ஒற்றைப் பதிவு கணக்குப் பதிவியலின் முறையின் சிறப்புக்களை விளக்குக.

5. In the absence of partnership deed state the rules regarding profit sharing ratio.

கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது இலாபநட்ட பகிர்வு விகிதத்தை பற்றிய விதிகளை கூறுக.

6. When a new partner is admitted?

எப்போது ஒரு புதுக் கூட்டாளி சேர்க்கப்படுவார்?

7. What are the advantages of ABC analysis?

10. State the objectives of budgetary control.

திட்டமிடலின் கட்டுப்பாட்டின் நோக்கங்களைக் கூறுக.

11. Explain the elements of cost.

அடக்க விலையின் கூறுகளை விவரி.

12. Under what circumstances can a court order dissolution of a firm?

எந்தந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் கூட்டாண்மை கலைப்புக்கு உத்தரவு விடும் என்பதை கூறுக.

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

All questions carry equal marks.

13. Discuss various factors which are considered for calculating depreciation.

தேயமானத்தை கணக்கிடும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளை விளக்குக.

14. X purchases a car on hire-purchase system on April 2005, the total cost price of the car is Rs. 3,30,000 payable Rs. 1,00,000 on signing of the agreement and three equal annual instalments of Rs. 1,00,000 payable on 31st March for 3 years. Interest is charged at 15% p.a. You are requested to calculate interest paid by the buyer to seller each year.

2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எக்ஸ் என்பவர் ஒரு காரை வாடகை கொள்முதல் முறையில் வாங்கினார். காரின் மொத்த அடக்கவிலை ரூ. 3,30,000, ஒப்பந்தம் கையொப்பமிடும் போது ரூ. 1,00,000 செலுத்த வேண்டும் மற்றும் ரூ. 1,00,000 வீதம் மூன்று ஆண்டுகளில் மார்ச்சு மாதம் 31 அன்று செலுத்தவேண்டும். ஆண்டிற்கு 15 சதவீத வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வாங்கியவர் விற்பவருக்கு செலுத்த வேண்டிய வட்டியை காண்க.

15. Explain the functions of management accounting.

மேலாண்மை கணக்கியலின் பணிகளை விவரி.

16. Sampath finishes a work in 120 hours as against 140 hours allowed. His hourly rate is Rs. 5. He gets a D.A. of Rs. 16 per day of

17. Balance sheet of a company as on 31st March :

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital	2,00,000	Building	1,40,000
P & L account	30,000	Machinery	3,50,000
General reserve	40,000	Stock	2,00,000
12% Debentures	4,20,000	Debtors	1,00,000
Creditors	1,00,000	Bills receivable	10,000
Bills payable	50,000	Cash at Bank	40,000
	<u>8,40,000</u>		<u>8,40,000</u>

Calculate :

- Current ratio
- Debt to equity ratio
- Proprietary ratio
- Capital gearing ratio.

மார்ச்சு 31 ஆம் ஆண்டு அன்று ஒரு கம்பனியின் இருப்பு நிலைப் பட்டியல் :

பொறுப்புக்கள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு முதல்	2,00,000	கட்டிடம்	1,40,000
இலாப நட்டக் கணக்கு	30,000	இயந்திரம்	3,50,000
பொதுக் காப்பு	40,000	சரக்கு இருப்பு	2,00,000
12% கடன் பத்திரங்கள்	4,20,000	கடனாளிகள்	1,00,000
கடன்நீத்தோர்	1,00,000	வாங்க வேண்டிய	
கொடுக்க வேண்டிய		மாற்றுச்சீட்டு	10,000
மாற்றுச்சீட்டு	50,000	ரொக்கம் வங்கியில் உள்ளது	40,000
	<u>8,40,000</u>		<u>8,40,000</u>

18. Describe three methods of calculating depreciation.

தேயமானத்தை கணக்கிடும் மூன்று முறைகளை விளக்குக.

19. The sales turnover and profit of Johnson & Co. Ltd. during the two years 2006 and 2007 were as follows :

Years	Sales	Profit
	Rs.	Rs.
2006	4,50,000	60,000
2007	5,10,000	75,000

You are required to calculate :

(a) Profit-volume ratio

(b) Break-even point.

ஜான்சன் அண்டு கம்பெனியின் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டிற்கான விற்பனை மற்றும் இலாபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

ஆண்டுகள் விற்பனை இலாபம்

	ரூ.	ரூ.
2006	4,50,000	60,000
2007	5,10,000	75,000

கீழ்க்கண்டவற்றை காண்க :

(அ) இலாபம் உற்பத்தி அளவு விகிதம்

(ஆ) சமபுள்ளி அளவு

PART C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions.

All questions carry equal marks.

20. Define account current. Explain three methods of calculating interest for account current purposes.

நடப்புக் கணக்கு என்பதை விவரி. நடப்புக் கணக்கு முறையில் வட்டி

Credit sales at the branch Rs. 60,000  
Salaries of the branch staff paid by H.O. Rs. 15,000  
Office expenses of the branch paid by H.O. Rs. 12,000  
Cash remittances to branch towards petty cash Rs. 6,000  
Petty cash at branch as 31.3.2000 Rs. 500  
Debtors of branch as on 31.3.2000 Rs. 5,000  
Stock at the branch on 31.3.2000 Rs. 27,000.

Prepare Branch Account.

பெங்களூரில் உள்ள சொலுசன்ஸ் அண்டு கம்பெனி 1999 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் ஒரு கிளையை தொடங்கியது. கிளையின் 1999-2000 ஆண்டிற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

கிளைக்கு அனுப்பிய பொருள்கள் ரூ. 75,000

கிளையின் ரொக்க விற்பனை ரூ. 50,000

கிளையின் கடன் விற்பனை ரூ. 60,000

தலைமை அலுவலகத்தால் கிளை ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட ஊதியம் ரூ. 15,000

தலைமை அலுவலகத்தால் செலுத்தப்பட்ட கிளைச் செலவுகள் ரூ. 12,000

சில்லரை ரொக்கமாக கிளைக்கு வழங்கிய ரொக்கம் ரூ. 6,000

31.3.2000 அன்று கிளையின் சில்லரை ரொக்க இருப்பு ரூ. 500

31.3.2000 அன்று கிளையின் கடனாளிகள் ரூ. 5,000

31.3.2000 அன்று கிளையின் சரக்கு இருப்பு ரூ. 27,000

கிளை கணக்கை தயார் செய்க.

22. "Marginal costing is a valuable aid for managerial decision" – Discuss.

இறுதிநிலை அடக்கவிலை எவ்வாறு மேலாண்மை முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும் என்பதை விளக்குக.

23. On January 2007, John and Robert commenced business as partners with an initial capital of Rs. 20,000 and Rs. 30,000 in their

During the year ended 31.12.2007, the firm made a profit of Rs. 19,280 before adjustment of interest on capital and drawings. The partners withdrew during the year Rs. 3,000 each at the end of every quarter commencing from 31.3.2007. Show Profit and Loss Adjustment Account and Capital Accounts of partners.

2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் மற்றும் ராபர்ட் ரூ. 20,000 மற்றும் ரூ. 30,000 முறையாக முதல் போட்டு கூட்டு வாணிகத்தை தொடங்கினார்கள். கூட்டு வாணிக ஒப்பந்த ஆவணத்தின் படி கீழ்க்கண்டவற்றை மேற்கொள்ள வேண்டும் :

(அ) இலாப நட்டத்தை 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

(ஆ) அவர்களுடைய மூலதனத்தின் மீது ஆண்டிற்கு 6 சதவீத வட்டியை எடுத்துக் கொள்ளலாம்.

(இ) எடுப்பின் மீது 8 சதவீத வட்டி விதிக்கப்படும்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை கூட்டாண்மை ஈட்டிய இலாபம் ரூ. 19,280 மூலதனத்தின் மீது வட்டி மற்றும் எடுப்பின் மீது வட்டி கணக்கிடும் முன்பு 2007 ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் ஒவ்வொரு கால் ஆண்டு முடிவில் ரூ. 3,000 எடுப்பாக இருவரும் எடுத்துள்ளனர்.

கூட்டாளிகளின் இலாப நட்ட சரிகட்டல் கணக்கு மற்றும் அவர்களுடைய முதல் கணக்கு ஆகியவற்றை தயார் செய்க.

24. The following were the receipts and issues of material PEN during March 2007 :

March 1 Opening balance 1100 packs at Rs. 60 per pack

3 Issue 140 packs

4 Issue 250 packs

8 Issue 210 packs

12 Received 400 packs at Rs. 59 per pack

14 Received surplus 30 packs at Rs. 58 per pack

16 Issue 350 packs

20 Received 480 packs at Rs. 62 per pack

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள் அன்று பெண் என்ற பொருள் பெற்று, பின்னர் வழங்கப்பட்ட விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

மார்ச் 1 தொடக்க இருப்பு 1100 பெட்டிகள் ரூ. 60 வீதம்

3 வழங்கப்பட்டது 140 பெட்டிகள்

4 வழங்கப்பட்டது 250 பெட்டிகள்

8 வழங்கப்பட்டது 210 பெட்டிகள்

12 பெற்றவை 400 பெட்டிகள் ரூ. 59 வீதம்

14 மீதியானதை பெற்றது 30 பெட்டிகள் ரூ. 58 வீதம்

16 வழங்கப்பட்டது 350 பெட்டிகள்

20 பெற்றவை 480 பெட்டிகள் ரூ. 62 வீதம்

24 வழங்கப்பட்டது 608 பெட்டிகள்

25 பெற்றவை 640 பெட்டிகள் ரூ. 60 வீதம்

26 வழங்கப்பட்டது 524 பெட்டிகள்

28 மீதியானதை பெற்றது 24 பெட்டிகள்

(3.3.2007 அன்று வழங்கப்பட்டது)

31 பெற்றவை 150 பெட்டிகள் ரூ. 64 வீதம்

சாதாரண சராசரி அடிப்படையில் பெட்டக பேரேட்டு கணக்கை தயார் செய்க.

25. From the following details calculate funds from operations :

	Rs.		Rs.
Salaries	5,000	Discount on issue of	
Rent	3,000	Debentures	2,000
Refund of Tax	3,000	Provision for B. Debts	1,000
Profit on sale of building	5,000	Transfer to General Reserve	1,000
Depreciation on plant	5,000	Preliminary expenses	
Provision for Tax	4,000	written off	3,000
Loss on sale of plant	2,000	Good will written off	2,000

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களிலிருந்து வியாபாரச் செயல்களிலிருந்து வரும் நிதிநிலையை கணக்கிடுக :

	ரூ.		ரூ.
சம்பளம்	5,000	கடன்பத்திரம் வழங்கலில்	
வாடகை	3,000	தள்ளுபடி	2,000
வரி திரும்பப் பெற்றது	3,000	வாராக் கடன் ஒதுக்கு	1,000
கட்டிட விற்பனையில் இலாபம்	5,000	பொதுக் காப்பிற்கு மாற்றம்	1,000
பொறி தேய்மானம்	5,000	தொடக்கச் செலவுகள் மேல்வரை	
வரி ஒதுக்கீடு	4,000	செய்யப்பட்டது	3,000
பொறி விற்பனையில் நட்டம்	2,000	நன்மதிப்பு மேல்வரை	
இலாப நட்டக் கணக்கின்		செய்யப்பட்டது	2,000
இறுதி இருப்பு	60,000	இலாப ஈவு அனுமதிக்கப்பட்டது	6,000
இலாப நட்டக் கணக்கின்		இலாப ஈவு பெற்றது	5,000
தொடக்க இருப்பு	25,000		